

News and Articles in
Tamil and English
Please send them to:

THE MORNING STAR

THE EDITOR,

The Morning Star,
Diocesan office,
Vaddukodai.

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka
under No. Q / J / 104 / News / 89

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol - 154 Jaffna, Friday 15, October 1993 No: 11

RIGHTHOUSNESS - EXALTIETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Subscription

Island : Rs. 100/-

For Advertisements

Apply to:

THE MANAGER

The Morning Star,
Diocesan office,
Vaddukodai

Annual Prize - Giving of Chundikuli Girls' College

The Annual Prize Giving of the Chundikuli Girls' College took place on the 11th of September 1993 at 9.30 a.m. in the School Hall with a very representative gathering of old students, friends and well wishers at which Mr. A. Kadirgamar, Principal Emeritus of Jaffna College, Vaddukodai and Mrs. Mahilmalar Kadirgamar were the Chief Guests. Miss Sathi Sinnappoo the Manageress of the School presided. The function commenced with prayer led by the Rev. S. P. Nesakumar, and a welcome song. The Principal, Mrs. L. P. Jeyawerasingham read the report in which she highlighted several achievements, the chief of which was the examination success of Thafaca Daniel obtaining the first place in the island at the A. L. examination of 1991 obtaining an aggregate of 340 marks, in the Commerce Group and of Ahalya Segarajah obtaining the second place in the island in the 5th standard scholarship examination with an aggregate of 197 out of 200. Mrs. Kadirgamar then distributed the prizes.

Mr. Kadirgamar in his address made several references to Chundikuli's past particularly to the service rendered to the school by one of finest nationals during the first forty years, Miss Grace Hensman. "She was a very versatile teacher handling subjects like mathematics, English, Music, tennis, handicrafts, gardening but above all a deeply religious woman with a sweetness of disposition, tender affection, a cheerful and serene nature that gave her a beauty of character so attractive and expressive". He expeted the products of Chundikuli to continue in that tradition. Mr. Kadirgamar also made a glowing tribute to Miss Muriel Hutchins who is still in Jaffna after 65 years of Missionary service to the people of Jaffna having come first to Chundikuli in 1928 with a Master's degree from Oxford, a period of service unmatched in our missionary history. He also made some very interesting remarks on the sociology of the bicycle in America and its influence on our girls today specially in the modes of dress. "Many a woman is

riding to the suffrage on a bicycle" said the 19th century feminist leader Elizabeth Cady Stanton. Mr. Kadirgamar also encouraged Chundikuli to strengthen its worship and religious programmes in the English language. He also referred to the contribution several former students of Chundikuli made to all out Christian youth and student programmes and that there was a tremendous gap between that period and now. His final reference was to Dr. Miss Evangelinnee Mutthammah Thillayampalam who still stands out through this century and the whole history of Chundikuli as its most outstanding and irreplaceable product. Such personalities come to us as a gift and vision from God only once in a few centuries and he outlined her great gifts and service to us.

An English speech was made by Miss Theivika Vijayadharm followed by the chairperson's remarks. The vote of thanks was proposed by Mrs. R. Easwaran and seconded very ably by Sainley Packianathan the Head Girl. Monday the 13th was declared a school holiday in honour of the visits of Mr & Mrs. Kadirgamar and a very cordial fellowship lunch followed the pleasant function. It is remarkable that such functions can still take place in most of our schools inspite of all the tensions of life around us.

200th Birth Anniversary of the Rev. Dr. John Scudder

The Jaffna Diocese of the Church of South India commemorated of the 200th birth anniversary of Dr. John Scudder, the first medical missionary, sent by the American Mission Board to South East Asia. A Thanksgiving Service was conducted in Manipay Church at 4.00 p.m. The Rev. Mrs. A. R. Tampiyappa, Worker in Charge, and the Rev. A. A. Paul, the Secretary of the Jaffna Diocese conducted the service. The preacher was the Rt. Rev. Dr. S. Jebanesan. Dr. John Scudder and his wife Harriet Waterbury were in the second batch of missionaries, sent to Jaffna in 1820. They served in Pandaterippu from 1820 to 1833. Dr. Scudder also was the first missionary to serve in Pandaterippu Church. He later served in Chavakachcheri from 1833 to 1836. Les-

Annual Sports Meet & Felicitation for new Bishop and Mrs. Jebanesan

The Annual Sports Meet of the Sathiapuram Day Care Centre was held on 31st August 1993, commencing at 2.00 p.m. The programme commenced with prayer by Mr. I. Arulbalan, Worker in Charge. The welcome speech was delivered by Miss Anusha Thurairajasingam the Teacher in Charge of

sons at the service were read by representatives from McLeod Hospital, Inuvil and Green Memorial Hospital, Manipay. A short account on the work of Dr. John Scudder at Pandaterippu where he performed most of his ministry was given by a girl from Pandaterippu Church.

In his sermon, our Bishop referred in details of the life and ministry of the Rev. Dr. John Scudder, with special reference to his ministry in Pandaterippu and Chavakachcheri. He highlighted the circumstances to led to the coming of the American Missionaries to Jaffna, the impact of their ministry on the religious, educational and medical upliftment of the Tamils in Jaffna. The numerous perils and dangers they had to face, the health hazards they had undergone, even of the loss of their wives and children. He also referred to the numerous sacrifices they had made in performing their mission. Jaffna was proud of having had the services of the first medical missionary sent out by the American Missionary Board to South East Asia. He referred to the close links the Diocese still maintain with American Mission and their concern for us, especially during the present crisis in which we are living. He also referred to the contribution of the missionaries to India, referring to the establishment of the world famous Christian Medical College in Vellore. He also mention that the medical missionaries who worked here had trained and sent medical personnel to other parts of the country and even to India. Such training were conducted both at Manipay and Inuvil. The service came to a close with prayer and benediction pronounced by the Bishop. This was followed with a fellowship tea served at the Church premises to all who attended this service.

the Centre. The opening event was the P. T. Squad's drill display which was very colourful and of high standard. This was followed by the oath taking ceremony. All events worked on schedule. It was an impressive sight to see the tiny tots in spick and span well dressed for the occasion. The lime and bucket race, obstacle race, frog leap, ducks race and the fancy dress parade were eye catching events. The Bishop addressed the gathering at the end of the events. He said he was very happy to be present at this function. Their Church which celebrates its first decade anniversary next year had grown from strength to strength. He recalled of his being present nine years ago for its opening function, where two of his brothers too were present. He mentioned that this was the first new Church opened in the Peninsula after the formation of the J. D. (Continued to page 4)

WEDDINGS

The marriage was solemnized between Suresh Kulendran son of Mr & Mrs. S. A. Kulandran of Manipay and presently of Colombo 7, and Sumatey daughter of Mr. & Mrs. M. Shanmuganathan of Vavuniya at St. Paul's Church, Kynsey Road, Berella on Wednesday the 1st of September at 5.00 p.m. The Archdeacon of Jaffna, the Ven. Dr. Donald Kanagaratnam officiated, assisted by the Rev. Joe Saravananathan, Vicar of of the Parish. The Rev. James Ratnayagam preached the homily. The Rev. S. Jeyanesan of the C. S. I. Church, Colombo said the closing prayers and the benediction.


*

A pretty wedding took place at the C. S. I. Church, Wellawatta on Thursday the 2nd of September at 5.30 p.m. when Paul Ratnamahilan Polycarp Hoole led to the altar Krishanthini Ariaratnam. The bridegroom is a son of the late Rev. Mrs. R. H. R. Hoole of Nallur and the bride a daughter of the late Mr. N. Ariaratnam and Mrs. Ariaratnam of Uduvil. The Rev. S. Jeyanesan solemnized the marriage assisted by the Rev. S. D. Horshinton and Mr. G. D. Mynaseelan. The Rev. Dr. Stewart Olyott, a minister of the Methodist Church in Britain, preached the homily.

தாரகை ஒளி

“ நல்ல மனிதனுடைய நடவடிகள் ஆன்மவரால் உறுதிப்படுத்தும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார் ”

— சங்கீதம் 37 : 23



எங்கள் கருத்து

கிறீன் ஐயர் நினைவு

அக்டோபர் மாதம் 10ம் திகதி மாலிப்பாய் கிறீன் வைத்திய சாலையின் ஸ்தாபகர் டாக்டர் சாமுவேல் பிஸ்க் (Fiske) கிறீன் அவர்களின் நினைவு தினமாகும். இவருக்கு யாழ்ப்பாண சமுதாயம்-மிகவும் கட்டமைப்பட்டதாக இருக்கின்றது. பவலிதமான மருத்துவச் சேவைகளை இவர் சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாண மக்களுக்கு அளித்தார்.

இவர் 1822ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மசாச்சுசெற்ஸ் மானிலத்திலே பிறந்தவர். சமுத்திலே பணியாற்றித் திரும்பிய டாக்டர் ஜோன்ஸ்கடர், டாக்டர் நாதன் வார்ட் ஆகியோரிடமிருந்து நமது நாட்டைப்பற்றியும் சேவை செய்வதற்கு மலெந்திருந்த வாய்ப்புக்களைப் பற்றியும் கேள்வியுற்றார்.

அமெரிக்காவிலுள்ள பிரசித்தி பெற்ற வைத்திய கல்லூரியிலே சேர்ந்து சுற்று டாக்டரானார். 1847ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே காலடி எடுத்து வைத்தார். அவருடைய பணி வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பமானது ஆனால் 1848ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் இருந்த மருந்துச்சாலையை எடுத்துக் கொண்டு மானிப்பசய்க்குச் சென்றார். வைத்தியசாலையுடன் ஒரு பருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்து நடாத்தினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் 1850ம் ஆண்டு வைத்தியர்களாக அரங்கேறினார்கள்.

அமெரிக்காவில் இருந்த பொழுதே டாக்டர் கிறீன் ஐயர் தமிழ் மொழியை கற் ஆரம்பித்திருந்தார். எனவே இலங்கை வந்த சில நாட்களில் தமிழை நன்றாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றார்.

தமிழ் மொழியில் வைத்தியக் கல்வியை மேற்கொள்வதெனில் சிறப்பான நூல்கள் தமிழ்மொழியில் இருந்தல் வேண்டுமென்று எண்ணினார். படிப்படியாக தலைசிறந்த மருத்துவ நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்தார். 1857ம் ஆண்டு தமது 10 ஆண்டு கால சேவையை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினார். அமெரிக்கா சென்ற பொழுதும் தமிழ் மக்களை மறக்கவில்லை. நவீன மருத்துவக் கருவிகளையும் அதிரிந்த மருத்துவ நூல்களையும் வாங்கினார். மாகிரட் பெல்ஸ் என்னும் மங்கையை மணம்பூரித்து கொண்டு 1862ம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார். 1864ம் ஆண்டு யாழ்ப்பாணத்து வாலிபர்களுக்கு தமிழிலே மருத்துவத்தை போதிக்கலானார். இதிலே அவருடைய பெருமைக்கு முக்கியமான சாரணமாகும். தமிழிலே வைத்தியம் சற்பித்தால் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே இருந்து சேவை செய்வார்கள் என அவர் திடமாய் நம்பினார். அவர் தமிழ்மக்கள் தமது பண்பையும், சலாச்சாரத்தையும், மறக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவர் அமெரிக்காவுக்கு எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“ இங்கு வேட்டியிலிருந்து காற்சட்டைக்கும் சால்வையிலிருந்து மேற்சட்டைக்கும், தாவர உணவிலிருந்து புலால் உணவிற்கும், குடிசையிலிருந்து மாளிகைக்கும், மக்கள் விதேசிகளாகும் வரை மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு இருக்குமென்றே எண்ணுகிறேன். இந்துக்கள் ஐரோப்பிய மயமாவதை விடக் கிறிஸ்தவ இந்துக்களைக் காணவே ஆசைப்படுகிறேன் ”.

டாக்டர் கிறீன் யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலையின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் விளங்கினார். பல்லாண்டு காலம் அந்த வைத்தியசாலையின் கௌரவ அறுவைச் சிகிச்சையாளராகவும் விளங்கியிருக்கின்றார். இப்பெரியார் தமது பணியிலிருந்து அமெரிக்கா சென்ற பின்னரும் மொழிபெயர்ப்புத் துறையில் ஊக்கமாக ஈடுபட்டு உழைத்தார். தமது மாணவர்களுக்கு கடிதமெழுதி தமிழில் வைத்திய நூல்கள் வளரும்படி செய்தார். இவர் 62வது வயதில் தமது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டாலும் அவருடைய சீவியம் இன்றும் நன்றி யுணர்வுடன் நினைவு கூரப்படுகின்றது. இவரையார் மறந்தாலும் யாழ்ப்பாணத்து மக்கள் மறந்து விடலாகாது. அவரின் ரூபகார்த்தமாக இயங்கும் கிறீன் வைத்தியசாலையைத் தொடர்ந்து ஆதரிப்பதே அவருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.

ஒரு புத்தகத்தின் தரம் எதில் தங்கியுள்ளது?

ஒரு புத்தகத்திற்கு Manuscripts என்று அழைக்கப்படும் கையெழுத்து பிரதிகள் எத்தனை உள்ளதோ அதன் எண்ணிக்கையைக் கொண்டு தான் அந்த புத்தகத்தின் தரம் அளக்கப்படும். இன்று உலகத்திலேயே அதிகமான கையெழுத்துப் பிரதிகளை கொண்டது, பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடாகும். அதற்கு 24,000 கைப்பிரதிகள் கிடைத்துள்ளன. அதற்கு அடுத்த படியாக உலகத்தின் புத்தகங்களில் இரண்டாவதாக அதிக

கையெழுத்துப் பிரதியை பெற்றிருப்பது ஓமருடைய “இலியட்” காப்பியமாகும். அதற்குக் கிடைத்திருக்கும் கையெழுத்து பிரதிகளின் எண்ணிக்கை 643 மட்டுமே. முதல் ஸ்தானத்தைப் பெறும் புதிய ஏற்பாட்டிற்கு 24 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள். இரண்டாவது ஸ்தானத்தை பெறகிற ஓமரின் இலியட்டிற்கு 643 மட்டுமே. உலகத்திலுள்ள புத்தகங்களெல்லாம் நடந்தவற்றைச் சொல்லலாம். ஆனால் பரிசுத்த வேதாகமம் மாத்திரமே நடந்தவற்றை மாத்திரம் அல்ல. நடக்கின்ற

செய்திச் சுருக்கம்

விவசாயப் பயிற்சி நெறி ஆரம்பம்

வரணி மிஷன் பண்ணையும், யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனம் இணைந்து நடாத்தும் விவசாயப்பயிற்சினெறி செப்டம்பர் மாதம் 17ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதனை தென்னிந்திய ஐக்கிய திருச்சபை யாழ்ப்பாண அத்தியட்சர் கலாநிதி எஸ். ஜெபநேசன் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

உடுவில் மகளிர் கல்லூரிப் பரிசளிப்பு விழா

உடுவில் மகளிர் கல்லூரியினர் தமது வருடாந்த பரிசளிப்பு விழாவை செப்டம்பர் மாதம் 17-ம் தேதி உடுவில் மகளிர் கல்லூரி மண்டபத்திலே நடாத்தினர். கல்லூரி அதிபர் செல்வி சி. வி. செல்வையா கல்லூரியின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதில் பிரதமவிருந்தினராக நமது அத்தியட்சர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்களும், அவரது பாரியாரும் கலந்து கொண்டனர்.

பரியோவான் கல்லூரிப் பரிசளிப்பு விழா

பரியோவான் கல்லூரியினர் தமது வருடாந்த பரிசளிப்பு விழாவை செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சனிக்கிழமை ஜெஹ்ரி பீடிரோ மண்டபத்திலே நடாத்தினர். அதிபர் எஸ். தனபாலன் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். கல்லூரி முகாமையாளர் டாக்டர் எஸ். ஜெயகுமாராஜா இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். நமது அத்தியட்சரும், பாரியாரும் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டனர்.

தையல் வகுப்பு ஆரம்பம்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாணம் நகர்ப்புறப்பணியகம் (சிறி மிஷன்) பெண்களுக்கான தையல் வகுப்பினை செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆரம்பித்து வைத்தது. ஆஸ்பத்திரியினி 707ம் இலக்க வீட்டிலேயே இந்த வகுப்பு நடைபெறுகின்றது. இவ்விட்டை ஆர். ஜே அரியரத்தினம் தம்பதியினர் இத்தேவைக்கென வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணக்கல்லூரிப் பிரிவுபசாரம்

யாழ்ப்பாணக்கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் பிரிந்து செல்லும் தமது முன்னாள் அதிபர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்களுக்கு; ராரியாரும் ஒரு பிரியாவிலை வைப்பதை செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடாத்தினர். மாணவர்கள் சார்பில் செல்வி ச. பவானியும், செல்வன் ஜோன் விமலேந்திரனும், ஆசிரியர்கள் சார்

மில் திரு. கே. சதாசிவமும், திருமதி. சுபத்திரா தேசவரானும் பேசினர்.

பெண்கள் ஐக்கியத்தினர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாணம் பெண்கள் ஐக்கியத்தினர் தமது புதிய தலைவி திருமதி விமலா ஜெபநேசன் அவர்களுக்கு ஒரு வரவேற்பு உபசாரத்தினை செப்டம்பர் மாதம் 30-ம் திகதி வியாழ்க்கிழமை உடுவில் மகளிர் கல்லூரியில் நடாத்தினர். இங்கூட்டத்திற்கு முன்னாள் தலைவி திருமதி. சி. அம்பலவாணர் தலைமை வகித்தார். திருமதி விமலா ஜெபநேசன் நன்றி தெரிவித்துப் பேசினார்.

யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டாரிப் பிரிவு

யாழ்ப்பாணக் கல்லூரியினர், யாழ்ப்பாணம் புதிதாக அமைக்கப்பட்ட தமது பட்டாரிப் பிரிவினை 464 வைத்தியசாலை விதியில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 17 பரப்பினைக் கொண்ட இவ்வளகத்தில் ஓர் கொண்டு மாடிக் கட்டிடம் இருக்கின்றது. இவ்விடத்தில் மேலும் கொட்டகைகள் அமைக்கப்படவுள்ளன. கலைமாளி, வீட்டுரான மாணி, வங்கியாளர் பரீட்சைகளுக்கான வகுப்புகள், விசேட ஆங்கில வகுப்புகள் என்பன நடாத்தப்படவுள்ளன.

முதியோர் இல்லத் திறப்பு விழா

தென்னிந்திய திருச்சபை முதியோர் இல்லத்தின் திறப்பு விழா அக்டோபர் மாதம் 7ம் தேதி இனுலியில் மக்-லியோட் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இங்கு 10 முதியோர்கள் தங்குவதற்கு இடமுள்ளது. இதனை எமது அத்தியட்சர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். ஆதினத்தின் ஆலோசனைப் பணிக் கூட்டுநர் திரு. நோயல் விமலேந்திரன் இவ்வைப்பலத்திற்குத் தலைமைதாங்கினார். திரு. ஏ. கதிர்காமர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருநிலைப்படுத்தும் ஆராதனை

யாழ்ப்பாணக் கல்லூரியின் புதிய அதிபர் திரு. ஜி. பிரசாநாயகம் அவர்கள் அக்டோபர் மாதம் 9-ம் தேதிவட்டுக்கோட்டைப்பேரவையத்தில் நடைபெற்ற ஓர் ஆராதனையில் சம்பிரதாயபூர்வமாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் திருநிலைப்படுத்தும் சடங்கினை நடாத்தினார். வேதப்பாடங்களை டாக்டர் ரொப்பே போட்டர் அவர்களும் திரு. ஏ. கதிர்காமர் அவர்களும் வாசித்தனர். அத்தியட்சர் அருளுடை வழங்கினார் எழுநூறு பேர் இவ்வாராதனையிலும், பின்னர் நிகழ்ந்த தேநீர் விருந்திலும் கலந்து கொண்டனர்.

இயேசு பிரானே இரங்கியருள்க !

“பாவிகளின் பிரதான பான்கொடும் பாவமூழ்ப்பாவீதுணி கரப்பாவி, பகுத்தறிவின் மூடப் பாவிலீகவாச மிலாப் பாவியதி சண்டாளப் பாவியான் வந்தடைந்தேன் குமரேசு பரிந்தருளே !”

— கவியரசர் எச். ஏ. கே.

EDITORIAL

DR. SAMUEL FISKE GREEN
MEDICAL MISSIONARY

The 171st birth anniversary of Dr. Samuel Fiske Green—a medical missionary of American Board of Missions to Jaffna was celebrated on the 10th October. Dr. Green is fondly remembered by the people of Jaffna and the American Ceylon Mission runs a hospital at Manipay in his name—Green Memorial Hospital.

Dr. Green was born in Massachusetts, U. S. A. in 1822. He graduated in Medicine and if he opted, he could have had a lucrative medical practice in U. S. A. But driven by missionary zeal, he decided to get involved in healing ministry. He learnt from Drs. John Scudder and Nathan Ward about the need for medical missionaries to serve in countries like Ceylon. He esteemed the service to less fortunate Tamils in Jaffna more than his own betterment.

Dr. Green came to Jaffna in 1847 and started to practice as medical missionary at Vaddukoddai. According to the decision of the Mission Board, he shifted to Manipay in 1848. He was a very successful physician and surgeon and his fame spread all over Ceylon and India. He realized the need for training the natives in medicine and started a Medical College at Manipay. The first batch of students passed out in 1850. His students were well recognized for their skill in medical practice.

Today many claim that medicine and science cannot be taught in Tamil. But more than one hundred years ago, Dr. Green translated many medical books into Tamil; wrote in Tamil; and taught his students in Tamil. It is very strange to note that many Tamils today say they cannot teach in Tamil, whereas a foreigner could teach in Tamil, which for him was an alien language.

In 1850 he started Friend in Need Society Hospital in the heart of Jaffna city. He ran a free clinic there with the assistance of his students. This bloomed and transformed into the General Hospital/Teaching Hospital, Jaffna. This hospital is the main hospital serving the entire Tamil population in the Peninsula. But it is very sad to note that there is a dearth of doctors, shortage of medicines and lack of modern equipment at this hospital. A few remaining doctors who serve the community in spite of all shortcomings should be congratulated.

After ten years of mission work he returned to his country on furlough and came back to Jaffna with his young bride. He worked among the Tamils of Jaffna till his death at the age of 62. Here is a man who gave his life for the Tamils of Jaffna. Only way we could fondly remember Dr. Samuel Green is to revive his good work among miserable people of Jaffna. For this there should be an influr of missionaries from western countries into Jaffna. These missionaries need not be foreigners; but our own people who left our shores in the recent past.

Annual Sports.....

(Continued from page 1)
C. S. I. in 1947. He also observed the influence our Christian schools had in the growth and development of children in the villages. He wished the Church well and appreciated its development. The prize distribution by Mrs. V. Jebanesan our distinguished guest took place next, for all winners at the various events.

The felicitation for our new Bishop and Mrs. Jebanesan followed. It was presided by the Rev. A. Jeyakumaran. He welcomed the Bishop and Mrs. Jebanesan on behalf of the Sathiapuram community. He referred to our Bishop as a great scholar and was confident that our Bishop would continue the good work started by our former Bishop Anba-

vanar. Mr. S. Pathmaselan the Secretary of the Church, and Miss Anusha Thurairajasingam spoke on behalf of the Church and Day Care Centre respectively. Mr. I. Aruibal, Worker in Charge of the Church thanked our Bishop and Mrs. Jebanesan for gracing this occasion and for all gathered there for their presence in making this function a success. He also thanked everyone who contributed towards this function in several ways. He thanked the teachers for the excellent display by the children in their events. He specially mentioned about the good spirit displayed by the judges of the Meet, in their concern for every competitors who were lagging behind. The function came to an end with prayer and benediction pronounced by the Bishop.

CHILDREN'S RALLY

The Annual Children's Rally of the Jaffna Diocese of the C. S. I. was held on 17th July 1993 at Uduvil. The theme chosen this year for the rally was 'Thy Kingdom come.' The programme commenced with a worship service led by Miss Thamari Jesupalan of the Uduvil Church. Children from the Churches that attended this rally participated at the worship service. A special order of service based on the theme of the rally was followed. The message was given by Mr. A. Jeyarajan of the Jaffna College staff. On the conclusion of the service, the children and the members of the different Churches joined in procession, representing each Church, with their flags and marched, singing hymns and songs of praise, along Dutch Road and then crossed over to Manipay Road, and proceeded into the Uduvil Girls' College where the rest of the day's programme were conducted.

Classrooms were allocated to the different Churches where its members gathered. After refreshments the competitions were worked out. The Mathuran Kuladran Memorial Virutham (singing) finals were conducted. More groups under the different ages were included at this year's event in order to promote carniatic music and singing finals too were worked out in the morning. Tellipalai Church emerged winners in Group A, Sathiapuram Church in Group B and Usan Church in Group C. It was very encouraging to note the performances of the above Churches, who outclassed the more fancied teams with their excellent performances.

This was followed by the Bible Quiz Competitions. This event was the most popular and keenly contested event of the day. Churches that were in the backward popped up this year to beat and outclass the more popular Churches. Performances by Alaveddy, Usan and Navaly were very creditable. Alaveddy Church outclassed the reigning champions Uduvil in the Under 16 age group. Uduvil emerged winners in the Under 12 group beating Usan Church.

The conduct of the Bible Quiz and the high standard maintained at this contest needs special mention. The afternoon programme commenced with a variety entertainment programme performed by several churches. The chief guests at the event was Mr. A. Kadirgamar, Registrar of Christian Theological Seminary and former Principal, Jaffna College and his wife, Mrs. Kadirgamar. At the conclusion of this event, the prize distribution for the winners of the different competitions took place. In his address Mr. A. Kadirgamar mentioned that this was a joyous occasion to see the large numbers of chil-

dren present here, at this function, amidst the several difficulties that they have to face, specially the travelling constraints. He recalled the good old days of his childhood, where he anxiously looked forward to this event. He referred to the origin of the students movements and the Y.M.C.A. moment, where he said that the Jaffna College Y. M. C. A. was the oldest and first students' Y. M. C. A. in South East Asia. He also referred to the Students Christian Movement in the schools and of his involvement in it during his school days. He gave his own reflections on the theme of this year's Children's Rally 'Thy Kingdom Come'. This was followed by the distribution of prizes for the winners of the different contests by Mrs. Kadirgamar. A vote of thanks was proposed by Mrs. Thaya Thiagarajah, Director of the Religious Education Board. She specially thanked the Jaffna Red Cross Society who were in attendance throughout the day at this function, and rendering their assistance for the children. The days proceedings came to an end with prayer and benediction pronounced by our retired Bishop the Rt. Rev. D. J. Ambalavanar. The Religious Education Board should be congratulated in organizing and executing this Rally so efficiently.

Obituary

Daisy Pavalam
Sugirtharatnam

Mrs. Daisy Pavalam Sugirtharatnam, wife of the late Mr. Winslow T. H. Sugirtharatnam died on the 3rd of August. The funeral service was conducted in her home at Sanguveli, Uduvil on Thursday, the 5th of August at 3.30 p. m. The Rev. A. Jeyakumaran, Pastor of the Uduvil Church conducted the service assisted by the Rev. D. S. Thiagarajah, Mrs. K. Bava-singh paid a tribute to the deceased. She referred to her the Lord and His Church. Her steadfast faith and devotion to was an exemplary mother in the way she nurtured her children in the faith and brought them up to their distinguished positions in life. The Rev. D. R. Ambalavanar of the Christian Theological Seminary preached the sermon and Bishop Ambalavanar said the benediction. The burial took place at the Uduvil Church Graveyard the service being led by the Rev. A. Jeyakumaran. Mrs. Sugirtharatnam leaves behind her children Mrs. Ranjani Spencer, Bala, Prince, Mrs. Ruby Selvam, Mrs. Suganthini Vasanthakumar, Victor, Rajit, Mithiran and Nimal and sons-in-law and daughters-in-law to bemoan her loss. Mrs. Sugirtharatnam was seventy-eight years old at the time of her death.